

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டனின் புதுமை படைத்தல் மாவட்டமானது பொருளாதார மீட்சியை துரிதமாக்கும்

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 4, 2020) – செயலூக்கமுள்ள ஸ்டார்ட்-அப் சமுதாயத்தினை உண்டாக்கவும், உள்ளூர் திறமைகளை மேம்படுத்தவும் தொழில்முனைவோர்களுக்கு ஆதவளிப்பதற்கும், ப்ராம்ப்ட்டன் டவுண்டவுனின் மத்தியப் பகுதியில் புதுமை படைக்கும் ஒரு மாவட்டத்தினை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது கட்டமைக்கிறது.

அடுத்த புதன்கிழமையன்று, ப்ராம்ப்ட்டன் புதுமை படைக்கும் மாவட்டத்தில் புதிய [ரையர்ஸன் வென்ச்சர் ஸோன் \(Ryerson Venture Zone\)](#) அதிகார பூர்வமாக துவக்கப்படும். இந்த புதிய தொழில்காப்பகமானது புதிய தொழில்களை ப்ராம்ப்ட்டன் நகரில் துவங்கி அவற்றை வளர்க்கவும், உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும், திறமை கொண்டவர்களை திரட்டி வைப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு அமைப்பாகும்.

புதுமை படைக்கும் மாவட்டம் என்பது கோவிட் – 19 தொற்று பரவல் காலத்தில் நகரில் [பொருளாதார மீட்சிக்கான யுக்திக்கான \(Economic Recovery Strategy\)](#), முக்கிய துவக்கப்பட்டியாகும்; இது வரவிருக்கும் மாதங்கள் மற்றும் வருடங்களில் பரிணாம வளர்ச்சி பெறும்.

புதுமை படைக்கும் மாவட்டத்தின் கூட்டாளிகள்

ரையர்ஸன் வென்ச்சர் ஸோன் அல்லாமல், பல எண்ணிக்கையிலான தொழில்முனைவோர் தொழிலைக் காத்து நிற்பவர்கள் மற்றும் விரைவுபடுத்துவோர் என பலரும் இந்த புதுமை படைக்கும் மாவட்டத்தில் இணைந்துள்ளனர், பின்வரும் இவர்களையும் சேர்த்து:

- ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மைய [Brampton Entrepreneur Centre (BEC)] அமைப்புடன் பணியாற்றியபடி காலியிடம் வைத்திருப்போர் மற்றும் சிறுதொழில் ஆதாரவளங்கள் – இவர்களுடன் இணைந்து பணியாற்றுவோருக்கான காலியிடமானது 4500 சதுர அடியைக் கொண்ட முகப்பு கட்டிடம் கொண்டிருக்கும்; இதில் புதுமை படைத்தல் இருக்கும் மற்றும் அத்துடன் உற்பத்தி திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். BEC அமைப்பானது இதற்கான கருந்தரங்குகளை அடிக்கடி நடத்தி, உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் புதுமை படைப்போருக்கு திட்டங்களை பரிசீலனை செய்துகொடுப்பதுடன் ஆலோசனைகளையும் கட்டணம் இல்லாமல் வழங்குகின்றது

- கேட்டலிஸ்ட் சைபர் ஆக்ஸிலரேட்டர் (ரோஜர்ஸ் சைபர்செக்யூர் கேட்டலிஸ்ட் மற்றும் ரையர்ஸன் DMZ) – ஆக்ஸிலரேட்டர் என்னும் இந்த உத்வேகம் கொடுப்பவர்கள்தான் கனடா நாட்டின் முதன்முதலான ஸ்டார்ட்-அப் கள் மற்றும் ஸ்கேல்-அப் கள் ஆகும்; ஸ்டார்ட் – அப் என்பது புதிதாக துவங்கப்படும் தொழில் ஆகும்; மற்றும் ஸ்கேல்- அப் என்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கும். இந்த உத்வேகம் கொடுக்கும் அமைப்பானது, இதர சைபர் செக்யூரிட்டி அமைப்புக்களாகிய ரோஜர்ஸ் சைபர் செக்யூர் கேட்டலிஸ்ட் (கனடா நாட்டின் முதலாவது சைபர் ரேஞ்ச், சைபர் செக்யூரிட்டி பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இதில் அடங்கும்) உடன் இணைந்து ப்ராம்ப்ட்டன் நகரை கனடா நாட்டின் சைபர் செக்யூரிட்டி அமைப்புக்கு மையப்புள்ளியாக இருந்து அமைக்க இது உதவுகிறது.
- ஆராய்ச்சியில் புதுமைபடைப்பை வணிகமயமாக்கல் (Research Innovation Commercialization (RIC)) மையம் – சிறப்பியல்பு கொண்ட ஒரு தொழில்காப்பகமும் உத்வேகம் தருவதுமான இடமாக இருக்கின்ற RIC மையமானது இந்த ஸ்டார்ட்-அப் கள் அவரவர் தொழில் வகையில் அடுத்த உயர் நிலையை அடைய உதவுகிறது. RIC மையமானது, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு கிரியா ஊக்கி போன்றது; இணையதள விஷயங்கள் க்ளீன்டெக் மற்றும் முன்னோடியான தயாரிப்புக்களை செய்தல் ஆகியவற்றில் சிறப்பியல்பு கொண்ட ஆதாரவளங்களைக் கொண்டிருக்கிறது.
- ப்ராம்ப்ட்டன் வர்த்தகக் கழகம் மற்றும் டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பிஸினஸ் ஏரியா (BIA) ஆகிய அமைப்புகள், இந்த புதுமை படைக்கும் மாவட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பாளர்களும் ஆவர்.

இந்த புதுமை படைக்கும் மாவட்டத்தில் கூட்டு சேர, மேலும் பல கூட்டாளிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறமையை வளர்த்தல்

கிரேட்டர் டோரோன்டோ பகுதி(GTA) மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருப்பவர்களின் திறமையை உயர்த்தவும், மீண்டும் திறனுட்பெறற்குமான கல்வி மற்றும் பயிற்சிக்கான சந்தர்ப்பங்களையும் கூட இந்த புதுமை படைக்கும் மாவட்டம் வழங்குகிறது. ரையர்ஸன் பல்கலைக்கழக தொடர்கல்வி வழங்கும் சாங் ஸ்கூல், மற்றும் ரோஜர்ஸ் சைபர்செக்யூர் கேட்டலிஸ்ட் அமைப்பு, ஷெரிடான் காலேஜ் மற்றும் அல்கோமா பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கிய இந்த புதுமை படைக்கும் மாவட்டமானது வளர்ச்சிக்கான மைய இடமாகும்.

பொருளாதார மீட்சிக்கான யுக்தி

மே 13 ஆம் தேதியன்று, முன்னேறிச்செல்வதற்காகவும் உள்ளூர்ப் பொருளாதாரத்தை மறுதுவக்கம் செய்வதற்காகவும், ப்ராம்ப்ட்டன் நகரசபையானது [பொருளாதார மீட்சிக்கான யுக்தி](#) க்கு ஆமோதிப்பு

வழங்கியது. இந்த யுக்தியானது, ப்ராம்பட்டன் பொருளாதாரத்திற்கு நெகிழ்ந்துகொடுக்கும் தன்மை மற்றும் போட்டியில் வெல்லும் சாதார்யத்தை வழங்கும்; ப்ராம்பட்டன் நகர பொருளாதாரத்தின் நான்கு தூண்களாகிய புதுமை படைத்தல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனையும் தன்மை, முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றுடன் இயைந்து உடனடியானதும் நீண்டகாலத்திற்கான செயல்களாலும் இதனை அடைய இந்த யுக்தி வழிகோலும்.

அறிஞர் கூற்றுக்கள்

“நமது நகரத்தில் வலுவானதொரு புதுமை படைக்கும் மாவட்டத்தை உருவாக்க ப்ராம்பட்டன் நகர நிர்வாகம் விரைவாக முன்னேறுகிறது, மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான கனடாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நமது இருப்பிடமானது புதிய முதலீட்டிற்கான சிறந்த இடமாக அமைகிறது. நமது புதுமை படைக்கும் மாவட்டம் முதிர்ச்சியடைந்தபடியே இருக்கையில், தொழில்வணிகங்களுக்கான பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கான ஆதரவை நம்மால் வழங்க முடியும்

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“நமது பொருளாதார மீட்சிக்கான யுக்தியில், நமது புதுமை படைக்கும் மாவட்டத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியே நமது முக்கியமான செயலாகும்; மேலும் ரையர்ஸன் வென்ச்சர் லோன் ஆனது, நமது வளர்ந்து வரும் மாவட்டத்துடன் சேர்ந்துகொண்ட ஒரு முக்கிய அம்சமாகும். COVID-19 தொற்றுபரவலிலிருந்து மீட்டு நமது நகரத்தை முன்னோக்கி நகர்த்தும்போது, நமது புதுமை படைக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை முன்னேற்றவும், புதுமை படைக்கும் மாவட்டத்தை முதன்மை நிலையில் அமர்த்தும் வண்ணம் உருவாக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.”

– பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத்தலைமை பொறுப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரம்; துணைத்தலைமை பொறுப்பு, மேயரின் கோவிட் – 19 தொற்றுப்பரவல் கால பொருளாதார ஆதரவுக்கானபணிப்படை, ப்ராம்பட்டன் நகரம்

“இந்த தொற்று பரவலிலிருந்து நாம் வெளிவந்து, நமது உள்ளூர் பொருளாதாரத்தை மறுதுவக்கம் செய்யும்போது, நமது வளர்ச்சி பெற்று வரும் புதுமை படைக்கும் மாவட்டத்துடன் சேர்ந்து கொள்ளுமாறு, தொழில் முனைவோர் மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஒரு வணிகத்தை அமைப்பதற்கான பொருத்தமான இடமாக ப்ராம்பட்டன் நகரம் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன; மேலும் எங்களுடன் சேரவும், இந்த இயங்குசெயலுக்கான ஒரு பகுதியாக இருக்கவும் பங்களிப்பாளர்கள் எங்களுடன் ஈடுபடுவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

– மைக்கேல் பல்லெஸ்ச்சி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 2 & 6; துணைத்தலைமை பொறுப்பு, மேயரின் கோவிட் – 19 தொற்றுப்பரவல் கால பொருளாதார ஆதரவுக்கானபணிப்படை, ப்ராம்பட்டன் நகரம்

“கனடாவின் புதுமை படைக்கும் அமைவிடத்தின் மையப்பகுதியில் எங்கள் நகரமாகிய ப்ராம்பட்டன் இருப்பதுடன், உலகளாவிய தலைவராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது புதுமை படைக்கும்

சுற்றுச்சூழல் அமைப்பை இந்த நகரம் வளர்த்து வருகிறது. ப்ராம்ப்ட்டன் நகர தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களுக்கான உகந்த இடமாக மாற்றுவதற்கும், தேவையான நிபந்தனைகளை விதிப்பதற்கும் நமது ஊழியர்கள் கூட்டாண்மைகளை உருவாக்க உறுதியூண்டுள்ளனர்.”

– டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca